தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை

மாசி 24, தாரண – திருவள்ளுவர் ஆண்டு 2036

2005 மார்ச் 8, செவ்வாய்க்கிழமை

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் **திரு. அ. அருணாசலம்** *அவர்கள் தலைமையில் காலை 10-00 மணியளவில் பேரவை கூடியது.*

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்:

"தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்."

கற்பு நெறியில் தன்னையும், தன் சமுதாயத்தையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவர் பெண்.

1. வினாக்கள்–விடைகள்

உடுக்குறியிட்ட வினாக்கள்

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: *வினாக்கள்-விடைகள். வினா எண் 101, திரு. வெ. ஏழுமலை, மாண்புமிகு பொதுப் பணி, மதுவிலக்கு & ஆயத்தீர்வை மற்றும் வருவாய்த் துறை அமைச்சர்.*

101—

கிளைச் சிறைச்சாலை

***28072—திரு. வெ. ஏழுமலை:**

மாண்புமிகு பொதுப் பணி, மதுவிலக்கு & ஆயத்தீர்வை மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

கிளைச் சிறைச்சாலைகளில் பெண் குற்றவாளிகளை விசாரணைக் கைதியாக remand *செய்வதைத் தவிர்த்து, பெண்களுக்குரிய சிறைகளில்* remand *செய்ய ஆணை பிறப்பிக்க அரசு ஆவன செய்யுமா?*

[2005 மார்ச் 8

மாண்புமிகு திரு. ஓ. பன்னீர்செல்வம், பொதுப் பணி, மதுவிலக்கு & ஆயத்தீர்வை மற்றும் வருவாய்த் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, 24.10.2002 முதல், 10 கிளைச் சிறைகள், தனிக் கிளைச் சிறைகள் முழுவதும் பெண் பணியாளர்களால் நிருவகிக்கப்படும் பெண்கள் சிறைகளாக மாற்றப்பட்டு பெண் குற்றவாளிகள் remand செய்யப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. வெ. ஏழுமலை: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, பெண் இனத்திற்குப் பெருமை சேர்க்கும் மனித தெய்வம் மாண்புமிகு இதய தெய்வம் தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும், கோடானுகோடி நன்றியினைத் தெரிவிப்பதோடு, விழுப்புரம் மாவட்டம், விழுப்புரத்தில் இயங்கிக் கொண்டிருந்த கிளைச் சிறை இப்போது பெண்களுக்காக மாற்றப்பட்டிருக்கிற காரணத்தால் அங்கு ஆண் கைதிகள் remand செய்ய முடியாத காரணத்தால், ஆண் கைதிகளை உளுந்தூர்பேட்டை, பண்ருட்டி, செஞ்சி, திண்டிவனம் போன்ற கிளைச் சிறைச்சாலைகளுக்கு அழைத்துச் சென்று remand செய்கின்ற இந்தக் கஷ்டமான வேளையிலே விழுப்புரத்திலுள்ள பெருவளாகத் திட்டத்தில் பெண்களுக்குத் தனியாக கிளைச் சிறை கட்டித் தர ஆவன செய்யப்படுமா என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகின்றேன்.

மாண்புமிகு திரு. ஓ. பன்னீர்செல்வம்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினரின் கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. வெ. ஏழுமலை: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும் மீண்டும் ஒரு முறை விழுப்புரம் மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

2. பாராட்டு

உலக மகளிர் தினம்—மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வாழ்த்து.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: மாண்புமிகு தமிழகத்தின் முதலமைச்சர் இந்தியத் துணைக் கண்டத்திலே, முதலமைச்சராக ஒரே ஒரு பெண் இருப்பதால், பெண்ணினுடைய பெருமை சேர்க்கின்ற இந்த